

ஸலவாத், ஸலாமின் ஒளிக்கதிர்



வேலிக் கதிர், அலிஃ அஹ்மதுல் ஸலீஹ்,
தமிழ்நாடு இஸ்லாமியக் கல்வாய், ஹதீஹ்,
அல்ஹாஜ், கலாஹ்ஜ் அஹ்மதுல் ஸலீஹ்

முஹம்மத் இல்யாஸ்
அத்யக் கதிர் கலாஹ்ஜ்



ضیائے رُود و سلام

ஸலவாத், ஸலாமின் ஒளிக்கதிர்

இந்த சிறுநூல் ஷேகே தரீகத், அமீரே அஹ்லுஸ் ஸன்னத், த.:வதே இஸ்லாமியின் ஸ்தாபகர், ஹழ்ரத், அல்லாமா, மௌலானா முஹம்மத் இல்யாஸ் அத்தார் காதிரி ரஃஸவி **داعية بَرَكَاتِيَّةُ الْعَالِيَةِ** அவர்களால் உருது மொழியில் எழுதப்பட்டதாகும். மொழி பெயர்ப்பு மஜ்லிஸ் தமிழ் மொழியில் மொழி பெயர்த்துள்ளது. இதன் மொழிபெயர்ப்பிலோ அல்லது அச்சுக் கோவையிலோ ஏதாவது தவறுகள் தென்பட்டால் பின்வரும் முகவரியில் அமைந்துள்ள மொழிபெயர்ப்பு மஜ்லிஸோடு தொடர்பு கொண்டு நற்கூலியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

Majlis-e-Tarājim (Dawat-e-Islami)

Aalami Madani Markaz, Faizan-e-Madinah, Mahallah Saudagran,
Purani Sabzi Mandi, Bab-ul-Madinah, Karachi, Pakistan

UAN: ☎ +92-21-111-25-26-92 – Ext. 1262

Email: ✉ translation@dawateislami.net

الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى سَيِّدِ الْمُرْسَلِينَ
أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

புத்தகம் வாசிக்கும்போது ஓதும் துஆ

இஸ்லாமிய புத்தகங்களையோ அல்லது பாடல்களையோ வாசிக்கும் போது பின்வரும் துஆவை ஓதிக்கொள்ளவும்.
إِنشَاءاللَّهِعَزَّوَجَلَّ வாசிப்பவைகள் ஞாபகத்தில் இருக்கும்.

اللَّهُمَّ افْتَحْ عَلَيْنَا حِكْمَتَكَ وَاَنْشُرْ
عَلَيْنَا رَحْمَتَكَ يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ

யா அல்லாஹ்! **عَزَّوَجَلَّ** அறிவு ஞானத்தின் வாயிலை நமக்காக திறந்து விடுவாயாக. மேலும் நமக்கு ரஹ்மத்துடைய கதவுகளை திறந்து விடுவாயாக கண்ணியமும், உயர்வும் உடையவனே!

(அல் ஹஸ்துக்ரஃஃப், பாகம் 1, பக்கம் 40 - ஞானல் ஃபிக்ர் பேருத்)

(ஆரம்பத்திலும், கடைசியிலும் ஒரு தடவை ஸலவாத் ஓதிக்கொள்ளவும்)

الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى سَيِّدِ الْمُرْسَلِينَ
 مَا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

ஸலவாத், ஸலாமின் ஒளிக்கதிர்

ஹைதராத் உங்களுக்கு எவ்வளவு சோம்பலை உண்டாக்கினாலும், நற்கூலியைப் பெறும் நல்லெண்ணெய்தான் இச்சீருநூலை ஆரம்பம் முதல் கடைசீ வரை வாசித்து, உங்கள் ஈமாணை வலுப்படுத்தக் கொள்ளுங்கள்.

40 ஹதீஸ்களை பீடுருக்கு எத்தி வைப்பதன் மகத்துவம்

அண்ணல் நபி صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் கூறினார்கள்: எந்த மனிதர் எனது உம்மத்தினருக்கு எத்திவைக்கும் நோக்கத்தில் சன்மார்க்கம் தொடர்பான 40 ஹதீஸ்களை மனனம் செய்கிறாரோ, அவரை அல்லாஹ் عَزَّوَجَلَّ கியாம நாளில் ஆலிமுடைய அந்தஸ்த்தில் எழுப்புவான். மேலும் கியாம நாளில் நான் அவருக்கு சாட்சியாளனாகவும், சிபாரிசு செய்பவனாகவும் இருப்பேன். (ஷாஹ் ஈமான், பாகம் 2, பக்கம் 270, ஹதீஸ் 1726) இதன் அர்த்தம் என்னவென்றால், நாற்பது ஹதீஸ்கள் மனனம் இல்லாவிட்டாலும், அவைகளை மனிதர்களுக்கு எத்தி வைப்பதாகும். (அஷ்அதூல் ஸம்ஆத், பாகம் 1, பக்கம் 186) அதாவது முபாரக்கான ஹதீஸில் கூறப்பட்ட சிறப்பை அடைய வேண்டுமென்ற எண்ணத்துடன் ஸலவாத்தின் சிறப்புக்கள் அபங்கிய, நாயகம் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களின் நாற்பது பொன்மொழிகள் தொகுக்கப்பட்டுள்ளது.

صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

صَلُّوا عَلَى الْحَبِيبِ

நாயகம் ﷺ அன்னவர்களின் 40 யொன்மொழிகள்

1. எவரொருவர் என் மீது ஒரு தடவை ஸலவாத் கூறுகிறாரோ, அல்லாஹ் ﷺ அவர் மீது 10 அருட்கொடைகளை பொழிகிறான். (முஸ்லிம், பக்கம் 216, ஹதீஸ் 408)

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

2. கியாம நாளில் மனிதர்களில் எனக்கு மிகவும் நெருக்கமானவர், உலகத்தில் என் மீது மிக அதிகமாக ஸலவாத் கூறுபவராவார். (தீர்மானம் பாகம் 2, பக்கம் 27, ஹதீஸ் 484)

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

3. எவரொருவர் என் மீது ஒரு தடவை ஸலவாத் கூறுகிறாரோ, அல்லாஹ் ﷺ அவர் மீது 10 அருட்கொடைகளை பொழிந்து, அவரது பட்டோலையில் 10 நன்மைகளை எழுதி விடுகிறான். (தீர்மானம், பாகம் 2, பக்கம் 28, ஹதீஸ் 484)

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

4. ஒரு முஸ்லிம் என் மீது ஸலவாத் சொல்லிக் கொண்டிருக்கும் காலமெல்லாம், மலக்குகள் அவர் மீது ரஹ்மத்துக்களை பொழிந்துக் கொண்டே இருப்பார்கள். இப்போது அதிகமாக கூறுவதும், குறைவாக கூறுவதும் அடியானின் விருப்பமாகும். (இப்னு மாஜா, பாகம் 1, பக்கம் 490, ஹதீஸ் 907)

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

5. தொழுகைக்குப் பிறகு அல்லாஹ்வை புகழ்ந்து, பின்னர் ஸலவாத் சொல்பவரை பார்த்து கூறினார்கள், “துஆ செய் ஏற்றுக் கொள்ளப்படும். வேண்டியதை கேள், வழங்கப்படும்.” (நுலாஈ, பக்கம் 220, ஹதீஸ் 1281)

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

6. அல்லாஹ் ﷺ கூறியதாக ஜிப்ரீல் (عَلَيْهِ السَّلَام) அவர்கள் கூறுகிறார்கள், “முஹம்மதே! صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْكَ وَآلِهِ وَسَلَّمَ உங்கள் உம்மத்தினர்கள் உங்கள் மீது ஒரு முறை சலாம் அனுப்பினால், நான் அவர்கள் மீது பத்து முறை சலாம் அனுப்புவதை நீங்கள் பொருந்திக் கொள்கிறீர்களா?” (நுலாஈ, பக்கம் 222, ஹதீஸ் 1292)

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

7. எவ்வெவ்வாறு என் மீது ஒரு தடவை ஸலவாத் கூறுகிறாரோ, அல்லாஹ் ﷺ அவர் மீது 10 அருட்கொடைகளை பொழிகிறான், 10 பாவங்களை மன்னித்து மேலும் 10 தரஜாக்களை உயர்த்துகிறான். (நுலாஈ, பக்கம் 222, ஹதீஸ் 1294)

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

8. எவ்வெவ்வாறு என் மீது ஒரு தடவை ஸலவாத் கூறுகிறாரோ, அல்லாஹ் ﷺ அவர் மீது பத்து அருட்கொடைகளை பொழிகிறான். எவ்வெவ்வாறு என் மீது பத்து தடவைகள் ஸலவாத் கூறுகிறாரோ, அல்லாஹ் ﷺ அவர் மீது நூறு அருட்கொடைகளை பொழிகிறான். எவ்வெவ்வாறு என் மீது நூறு தடவைகள் ஸலவாத் கூறுகிறாரோ, அல்லாஹ் ﷺ

ஸலவாத், ஸலாமின் ஒளிக்கதிர்

அவரது இரு கண்களுக்கு மத்தியில், இந்த மனிதன் நயவஞ்சகம் மற்றும் நரகத்தின் நெருப்பை விட்டும் விடுதலையானவன் என எழுதி விடுகிறான். மேலும் கியாம நாளில் அந்த மனிதனை ஷஹ்தாக்களுடன் வைப்பான். (மு.ஜமுல் அவ்ஸத், பாகம் 5, பக்கம் 252, ஹதீஸ் 2735)

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

9. எவரொருவர் என் மீது தினமும் 50 தடவைகள் ஸலவாத் கூறுகிறாரோ, கியாம நாளில் நான் அவரோடு முஸாஃபஹா செய்வேன். (அல்குர்பது இலா ரய்யில் ஆலமீன், ஸீபீன் பீஷ்க்வால், பக்கம் 90, ஹதீஸ் 90)

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

10. எவரொருவர் என் மீது தினமும் ஆயிரம் முறை ஸலவாத் கூறுகிறாரோ, அவர் சுவனத்தில் தனது இருப்பிடத்தை காணாத வரையில் மரணிக்க மாட்டார். (அக்ராஹீப் .:பீ யழாஇலால் அ.மால் ஸீபீன் ஸாஷைன், பக்கம் 14, ஹதீஸ் 19)

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

11. எவரொருவர் ஆசையும், அன்பும் வைத்தவராக பகலிலும், இரவிலும் மும்மூன்று முறை ஸலவாத் கூறுகிறாரோ, அந்த பகல் மற்றும் இரவின் பாவங்களை மன்னிப்பது அல்லாஹ் ﷺ மீது கடமையாகும். (மு.ஜமுல் கபீர், பாகம் 18, பக்கம் 362, ஹதீஸ் 928)

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

12. நீங்கள் எங்கிருந்தாலும் என் மீது ஸலவாத் கூறுங்கள், உங்கள் ஸலவாத் என்னை வந்தடைகிறது. (மு.அமுல் கபீர், பாகம் 3, பக்கம் 82, ஹதீஸ் 2729)

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

13. நிச்சயமாக உங்கள் பெயர்கள், அடையாளங்களோடு என்னிடம் வழங்கப்படுகிறது, எனவே என் மீது அழகாக (அழகான வார்த்தைகளால்) ஸலவாத் கூறுங்கள். (முஸன்ன.ஃ அப்துர் ருஸ்ஸாக், பாகம் 2, பக்கம் 140, ஹதீஸ் 3116)

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

14. நிச்சயமாக ஜிப்ரீல் عَلَيْهِ السَّلَامُ அவர்கள் எனக்கு நற்செய்தியை கொடுத்தார்கள், “எவரொருவர் உங்கள் மீது ஸலவாத் கூறுகிறாரோ, அல்லாஹ் (عَزَّوَجَلَّ) அவர் மீது அருட்கொடைகளை பொழிகிறான். மேலும் எவரொருவர் உங்கள் மீது ஸலாம் கூறுகிறாரோ, அல்லாஹ் (عَزَّوَجَلَّ) அவரை ஸலாமத்தாக (பாதுகாப்பாக) வைக்கிறான்”. (முஸ்னத் இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல், பாகம் 1, பக்கம் 407, ஹதீஸ் 1664)

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

15. ஹழ்ரத் ஸய்யிதுனா உபை இப்னு கஃபப் رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ அவர்கள் கூறினார்கள். நான் (அவ்ராதுகள், வஸீஃபாக்கள் அனைத்தையும் விட்டு விட்டு) எனது அனைத்து நேரத்தையும் ஸலவாத் கூறுவதில் செலவழிப்பேன், அதற்கு பெருமானார்

ஸலவாத், ஸலாமின் ஒளிக்கதிர்

صَلَّى اللهُ تَعَالَى عَلَيَّ وَالْهِ وَسَلَّمَ அன்னவர்கள் கூறினார்கள், இந்த செயல் உங்களது கவலைகளை தூரப்படுத்துவதோடு, உங்கள் பாவங்களுக்கும் பரிகாரமாக அமையும். (கீராத், பாகம் 4, பக்கம் 207, ஹதீஸ் 2465)

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

16. எவரொருவர் என் மீது காலையிலும், மாலையிலும் பத்து பத்து தடவைகள் ஸலவாத் கூறுகிறாரோ, கியாம நாளில் அவருக்கு எனது ஷஃபாஅத் கிடைக்கும். (மஜமஉஸ் ஸலவாத், பாகம் 10, பக்கம் 163, ஹதீஸ் 17022)

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

17. என் மீது ஸலவாத் கூறுவதை அதிகப்படுத்துங்கள். நிச்சயமாக என் மீது நீங்கள் ஸலவாத் கூறுவது உங்களை தூய்மைப்படுத்துவதற்கு காரணமாகும். (முஸ்னத் அபீ யஃலா, பாகம் 5, பக்கம் 458, ஹதீஸ் 6383)

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

18. அல்லாஹ் صَلَّى اللهُ تَعَالَى عَلَيَّ وَالْهِ وَسَلَّمَ வக்காக முஹப்பத் வைக்கக்கூடிய இருவர் சந்தித்து, முஸாஃபஹா செய்து, நபி (صَلَّى اللهُ تَعَالَى عَلَيَّ وَالْهِ وَسَلَّمَ) மீது ஸலவாத் கூறினால், அவர்கள் பிரிவதற்கு முன்பாக, அவர்கள் இருவரின் முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடுகின்றன. (முஸ்னத் அபீ யஃலா, பாகம் 3, பக்கம் 95, ஹதீஸ் 2951)

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

19. எவரொருவர் இவ்வாறு கூறுகிறாரோ:

اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَأَنْزِلْهُ الْبَقْعَدَ الْبُقْرَبِ عِنْدَكَ يَوْمَ الْقِيَامَةِ

அவருக்கு எனது ஷஃபாஅத் வாஜிபாகி விட்டது. (மு.:ஊமுல் கபீர், பாகம் 5, பக்கம் 25, ஹதீஸ் 4480)

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

20. எவரொருவர் புத்தகத்தில் என்மீது ஸலவாத்தை எழுதுகிறாரோ, என் பெயர் அந்த புத்தகத்தில் இருக்கும் வரை வானவர்கள் அவருக்காக பாவமன்னிப்பு கோரிக்கொண்டே இருப்பார்கள். (மு.:ஊமுல் அவ்ஸத், பாகம் 1, பக்கம் 497, ஹதீஸ் 1835)

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

21. மனிதர்களே! நிச்சயமாக கியாம நாளின் கஷ்டங்கள் மற்றும் கேள்வி கணக்குகளை விட்டும் அவசரமாக வெற்றி பெறுபவர், உங்களில் அதிகமாக இவ்வுலகில் என் மீது ஸலவாத் கூறுபவராவார். (அல் .:பிர்ரொளஸ் BI ம.:சூர்ல் க்தாபி, பாகம் 5, பக்கம் 277, ஹதீஸ் 8175)

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

22. என் மீது ஸலவாத் கூறுவதை அதிகப்படுத்துங்கள். நிச்சயமாக என் மீது ஸலவாத் கூறுவது உங்கள் பாவங்களுக்கு பரிகாரமாகும். (இப்னு அலாகீர், பாகம் 61, பக்கம் 381)

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

ஸலவாத், ஸலாமின் ஒளிக்கதிர்

23. எவரொருவர் என் மீது ஒரு தடவை ஸலவாத் கூறுகிறாரோ, அல்லாஹ் ﷺ அவருக்கு ஒரு கீராத் நன்மையை வழங்குகிறான், ஒரு கீராத் என்பது உஹத் மலைப் போன்றதாகும். (முஸன்ன.ஃ அய்தூர் ரஹ்ஸலாக், பாகம் 1, பக்கம் 39, ஹதீஸ் 153)

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

24. நிச்சயமாக, அல்லாஹ் ﷺ ஒரு வானவரை எனது கப்ரில் நியமித்து, அனைத்து படைப்புக்களின் குரல்களை கேட்கும் திறனையும் வழங்கியுள்ளான். கியாம நாள் வரை என் மீது ஸலவாத் கூறுபவரின் பெயரை, அவரது தந்தையின் பெயருடன் எனக்கு வழங்கப்படுகிறது. அந்த வானவர் கூறுகிறார், “இன்னாருடைய மகன் இன்னார் உங்கள் மீது இப்போது ஸலவாத் கூறியுள்ளார்.” (முஸ்னக் ஹஹ்ஸலார், பாகம் 4, பக்கம் 255, ஹதீஸ் 1425)

سُبْحَانَ اللَّهِ! ஸலவாத் கூறுபவர் எந்தளவு பாக்கியசாலி என்றால், அவரது பெயர் மற்றும் அவரது தந்தையின் பெயர் நபி பெருமானார் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களின் சன்னிதானத்தில் வழங்கப்படுகிறது. இங்கு ஈமாணை வழப்படுத்தும் விடயம் என்னவென்றால், நபி பெருமானார் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களின் கப்ரில் நியமிக்கப்பட்டுள்ள வானவருக்கு, உலகம் முழுவதிலுமுள்ள இலட்சக்கணக்கான மக்கள் கூறும் ஸலவாத்தின் சிறிய சப்தத்தைக்கூட ஒரே நேரத்தில் கேட்கக்கூடிய அளவுக்கு சக்தி உள்ளது. அத்தோடு கப்ரில் பணிவிடை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள வானவரின் கேட்கும் திறன் (சக்தி)

இவ்வாறென்றால், புகழ்பெற்ற பெருமானார் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களின் சிறப்பு எப்படியிருக்கும்! நபி பெருமானார் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் தனது உம்மத்தினர்களை எப்படி அடையாளம் காணாமல் இருப்பார்கள்! மேலும் தனது அடிமைகள் முறையிடுவதை கேட்டு, அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு அவர்களுக்கு உதவி செய்யாமல் எவ்வாறு இருப்பார்கள்!

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

25. அல்லாஹ் ﷺ வின் சன்னிதானத்தில் சமூகமளிக்கும் போது, அல்லாஹ் ﷺ தன்னை விரும்புவதை யார் விரும்புகிறாரோ, அவர் என் மீது அதிகமாக ஸலவாத் கூறட்டும். (ஃஹ்ஹௌல் அஃபார் Bīr m. ஸூர்ஹ் கஹ், பாகம் 2, பக்கம் 284, ஹதீஸ் 6083)

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

26. பள்ளான ஹஜ்ஜை நிறைவேற்றுங்கள், நிச்சயமாக அதன் வெகுமதி இருபது யுத்தங்களில் கலந்துக் கொண்டதை விட அதிகமாகும். மேலும் என் மீது ஒரு தடவை ஸலவாத் கூறுவது இதற்கு சமமாகும். (ஃஹ்ஹௌல் அஃபார் Bīr m. ஸூர்ஹ் கஹ், பாகம் 1, பக்கம் 339, ஹதீஸ் 2484)

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

27. கியாம நாளில் அல்லாஹ் ﷺ வின் அர்ஷுடைய நிழலைத்தவிர வேறு எந்த நிழலும் இருக்காது, மக்களின் மூன்று கூட்டத்தினர் அர்ஷுடைய நிழலில் இருப்பார்கள். அப்போது, யா ரஸூலல்லாஹ் ﷺ! அவர்கள்

ஸலவாத், ஸலாமின் ஒளிக்கதிர்

யாராக இருப்பார்கள் என கேட்கப்பட்டது, அதற்கு நபி பெருமானார் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் கூறினார்கள், (1) எனது உம்மத்தினரின் கவலையை நீக்கியவர். (2) எனது சன்னத்துக்களை உயிர்ப்பித்தவர். (3) என் மீது அதிகமாக ஸலவாத் ஓதுபவர். (அல் பிதூருஸ் ஸா.பீரா ஸ்ஸ்ஸூக்த், பக்கம் 131 ஹதீஸ் 366)

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

28. எவரொருவர் “جَزَى اللهُ عَنَّا مُحَمَّدًا مَا هُوَ أَهْلُهُ” என்று கூறுகிறாரோ, எழுபது மலக்குகள் ஆயிரம் நாட்கள் வரை அவருக்கு நன்மைகளை எழுதிக்கொண்டே இருப்பார்கள். (மு.ஐமுல் அன்ஸத், பாகம் 1, பக்கம் 82, ஹதீஸ் 235)

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

29. என் மீது ஸலவாத் கூறுங்கள், அல்லாஹ் عَزَّوَجَلَّ உங்கள் மீது அருட்கொடைகளை அருளுவான். (அல் காமல் ஸீன் அடத், பாகம் 5, பக்கம் 505)

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

30. நீங்கள் ரஸூல்மார்கள் عَلَيْهِمُ السَّلَامு மீது ஸலவாத் கூறும்போது, என் மீதும் ஸலவாத் கூறுங்கள், நிச்சயமாக நான் அனைத்து பிரபஞ்சத்தின் இறைவனுடைய ரஸூலாவேன். (ஐம்உல் ஜவாமீ. ஸ்ஸ்ஸூக்த், பாகம் 1, பக்கம் 320, ஹதீஸ் 2354)

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

31. எவரொருவர் குர்ஆனை ஓதி, இறைவனை புகழ்ந்து, நபி (صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ) மீது ஸலவாத் கூறுகிறாரோ, அத்துடன் தனது இறைவனிடம் பாவமன்னிப்பு தேடினால், அவர் நன்மையை அதன் இடத்திலிருந்தே தேடிக்கொண்டார். (ஷூஅபுல் ஈமான், பாகம் 2, பக்கம் 373, ஹதீஸ் 2084)

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

32. என் மீது ஸலவாத் கூறி உங்கள் மஜ்லிஸ்களை அழங்கரித்துக் கொள்ளுங்கள், ஏனெனில் நீங்கள் ஸலவாத் கூறுவது கியாம நாளில் உங்களுக்கு ஒளியாகும். (புரூதௌக்ல் அக்ஔபர், பாகம் 1, பக்கம் 422, ஹதீஸ் 3149)

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

33. வியாழன் இரவு மற்றும் வெள்ளிக்கிழமை தினத்தில் என் மீது அதிகமாக ஸலவாத் கூறுங்கள், ஏனெனில் உங்கள் ஸலவாத் எனக்கு எத்தி வைக்கப்படுகிறது. (முஃஅமுல் அவ்ஸத், பாகம் 1, பக்கம் 84, ஹதீஸ் 241)

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

34. வியாழன் இரவு மற்றும் வெள்ளிக்கிழமை தினத்தில் (அதாவது வியாழக்கிழமை சூரியன் மறைந்ததிலிருந்து ஜம்ஆவுடைய நாள் சூரியன் மறையும் வரை) என் மீது அதிகமாக ஸலவாத் ஓதுங்கள். யார் இவ்வாறு செய்கிறாரோ,

ஸலவாத், ஸலாமின் ஒளிக்கதிர்

கியாம நாளில் நான் அவருக்கு சிபாரிசு செய்பவனாகவும், சாட்சியாளனாகவும் இருப்பேன். (ஷிஅபுல் ஈமான், பாகம் 3, பக்கம் 111, ஹதீஸ் 3033)

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

35. வியாழக்கிழமை அன்று, வெள்ளி காதிதம் மற்றும் தங்க பேனா வைத்திருக்கும் வானவர்களை அல்லாஹ் عَزَّوَجَلَّ அனுப்புகிறான், வியாழன் இரவும், வெள்ளிக்கிழமை தினத்திலும் அதிகமாக ஸலவாத் கூறுபவர்களின் பெயர்களை அவர்கள் எழுதுகிறார்கள். (அல்-புர்தானஸ் Bī M. ரூஹ் க்தாய், பாகம் 1, பக்கம் 184, ஹதீஸ் 688)

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

36. என் மீது ஸலவாத் கூறுவது ஸிராத் பாலத்தின் மீது ஒளியாகும். எவரொருவர் என் மீது வெள்ளிக்கிழமை 80 முறை ஸலவாத் கூறுகிறாரோ, அவருடைய 80 வருட பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடுகின்றன. (அல்-புர்தானஸ் Bī M. ரூஹ் க்தாய், பாகம் 2, பக்கம் 408, ஹதீஸ் 3814)

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

37. எவரொருவர் வெள்ளிக்கிழமை தினத்தில் என் மீது ஸலவாத் கூறுகிறாரோ, கியாம நாளில் நான் அவருக்கு ஷஃபாஅத் செய்வேன். (அம்உல் ஜவாமஃ. ஸ்ஸ்ஸயூக்த், பாகம் 7, பக்கம் 199, ஹதீஸ் 22352)

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

38. எவரொருவர் வெள்ளிக்கிழமை தினத்தில் என் மீது நூறு முறை ஸலவாத் கூறுகிறாரோ, கியாம நாளில் அவர் வரும் போது அவரிடம் ஒரு ஒளி இருக்கும். அதனை அனைத்து படைப்புக்களுக்குமிடையே பங்கிட்டாலும் அனைவருக்கும் போதுமானதாக இருக்கும்.

(ஹீல்யதுல் அஹ்லியா, பாகம் 8, பக்கம் 49)

صَلِّ اللّٰهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ صَلُّوا عَلَى الْحَبِيبِ

39. எவரொருவர் வியாழன் இரவு மற்றும் வெள்ளிக்கிழமை தினத்தில் என் மீது நூறு முறை ஸலவாத் கூறுகிறாரோ, அல்லாஹ் عَزَّوَجَلَّ அவருடைய நூறு தேவைகளை பூர்த்தி செய்கிறான். அதில் எழுபது மறுமையினதும், முப்பது துன்யாவுடையதுமாகும்.

(ஹுஅயுல் ஈமான், பாகம் 3, பக்கம் 111, ஹதீஸ் 3035)

صَلِّ اللّٰهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ صَلُّوا عَلَى الْحَبِيبِ

40. எவரொருவர் வெள்ளிக்கிழமை தினத்தில் என் மீது இருநூறு முறை ஸலவாத் கூறுகிறாரோ, அவருடைய இருநூறு ஆண்டு பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடுகின்றன.

(ஜம்உல் ஜவாம: ல்ஸ்ஸுயூத், பாகம் 7, பக்கம் 199, ஹதீஸ் 22353)

صَلِّ اللّٰهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ صَلُّوا عَلَى الْحَبِيبِ

ஸலவாத், ஸலாமின் ஒளிக்கதிர்

ஸலவாத் கூறாததன் விளைவுகள் மீது பூமான் நபியின் ﷺ 8 பொன்மொழிகள்

1. எந்த மனிதர்கள் தங்களது மஜ்லிஸிலிருந்து அல்லாஹ் ﷺ வின் திக்ரும், நபி (صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ) மீது ஸலவாத்தும் கூறாமல் எழும்புகிறார்களோ, அவர்கள் துர்நாற்றத்துடன் மரணித்தவர்களாக எழும்புகிறார்கள். (ஷுஅபுல் ஈமான், பாகம் 2, பக்கம் 215, ஹதீஸ் 1570)

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

2. எவரிடம் என் பெயர் கூறப்படும் அவர் என் மீது ஸலவாத் கூறவில்லையோ, அவர் சுவர்க்கத்தின் பாதையை விட்டு விட்டார். (மு.அமுல் கபீர், பாகம் 3, பக்கம் 128, ஹதீஸ் 2887)

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

3. எவரிடம் என் பெயர் கூறப்படும் அவர் என் மீது ஸலவாத் கூறவில்லையோ, அவர் நாஷுமாகட்டும். (கூர்மத், பாகம் 5, பக்கம் 320, ஹதீஸ் 3556)

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

4. எவரிடம் என் பெயர் கூறப்படும் அவர் என் மீது ஸலவாத் கூறவில்லையோ, மனிதர்களிலே அவன் மிகவும் கஞ்சனாவான். (முஸ்னத் இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல், பாகம் 1, பக்கம் 429, ஹதீஸ் 1736)

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

5. எந்தக் கூட்டத்தினர் ஒரு மஜ்லிஸில் அமர்ந்து, அல்லாஹ் ﷺ வுடைய திக்கும், நபி (ﷺ) மீது ஸலவாத்தும் கூறவில்லையோ, அவர்கள் கியாம நாளில் அதன் வெகுமதியை பார்க்கும்போது அந்த வெகுமதியை நினைத்து வருந்துவார்கள். அவர்கள் சுவனத்தில் நுழைந்தாலும் சரியே. (முஸ்னக் இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல், பாகம் 3, பக்கம் 489, ஹதீஸ் 9972)

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

6. எவரிடம் என் பெயர் கூறப்படும் அவர் என் மீது ஸலவாத் கூறவில்லையோ, அவர் அநீதி இழைத்து விட்டார். (முஸ்னக்... II அப்துர் ரஹ்மான், பாகம் 2, பக்கம் 142, ஹதீஸ் 3126)

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

7. எவரிடம் என் பெயர் கூறப்படும் அவர் என் மீது ஸலவாத் கூறவில்லையோ, நிச்சயமாக அவர் துரதிரஷ்டசாலியாவார். (அமலுல் யஹ் வல்லைலத் லிப்னுஸ் ஸுன்னீ, பக்கம் 336, ஹதீஸ் 381)

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

8. எவர்கள் ஒரு மஜ்லிஸில் அமர்ந்து, அல்லாஹ் ﷺ வை திகர் செய்யாமலும், அவனது நபி (ﷺ) மீது ஸலவாத் கூறாமலும் இருக்கின்றார்களோ, கியாம நாளில் அந்த மஜ்லிஸ் இவர்களது கைசேத்திற்கு காரணமாக அமைந்து விடும். (அல்லாஹ் ﷺ) விரும்பினால் அவர்களை தண்டிப்பான், விரும்பினால் அவர்களை மன்னிப்பான். (கீரம்த், பாகம் 5, பக்கம் 247, ஹதீஸ் 3391)

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

சங்கையான ஸலூயாக்களின் 5 நல்லுரைகள்

1. ஸய்யிதுனா அபூபக்கர் சித்தீக் رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ அவர்கள் அறிவிக்கிறார்கள், நாயகம் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் மீது ஸலவாத் கூறுவது, நீர் எவ்வாறு நெருப்பை அணைக்கிறதோ, அதைவிட சீக்கிரமாக பாவங்களை அழித்து விடுகிறது. மேலும் நபிகள் நாயகம் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் மீது ஸலாம் கூறுவது, கழுத்துக்களை (அதாவது அடிமைகளை) விடுதலை செய்வதை விட சிறந்ததாகும். (காரீஷூல் பக்தாத், பாகம் 7, பக்கம் 172)

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

2. ஸய்யிதுனா ஆயிஷா சித்தீகா رَضِيَ اللهُ تَعَالَى عَنْهَا அவர்கள் அறிவிக்கிறார்கள், நபிகள் நாயகம் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் மீது ஸலவாத் கூறி உங்கள் மஜ்லிஸ்களை நீங்கள் அழங்கரித்துக் கொள்ளுங்கள். (காரீஷூல் பக்தாத், பாகம் 7, பக்கம் 216)

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

3. ஸய்யிதுனா உமர் ஃபாஸூக் رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ அவர்கள் அறிவிக்கிறார்கள், நிச்சயமாக துஆ பூமிக்கும், வானத்திற்கு மிடையே நின்று விடுகிறது. நீங்கள் நபி பெருமானார் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் மீது ஸலவாத் கூறும் வரை அதிலிருந்து எந்தவொன்றும் மேலே செல்வதில்லை. (கர்மத், பாகம் 2, பக்கம் 28, ஹதீஸ் 486)

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

4. ஸய்யிதுனா அலி رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ அவர்கள் அறிவிக்கிறார்கள்: நாயகம் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் மீதும், அன்னவர்களின் குடும்பத்தினர் மீதும் ஸலவாத் கூறும் வரை அனைவருடைய துஆக்களும் மறைந்திருக்கும். (மு.ஜமுல் அன்ஸத், பாகம் 1, பக்கம் 211, ஹதீஸ் 271)

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

5. ஸய்யிதுனா அப்துல்லாஹ் இப்னு அம்ரிப்னு ஆஸ் رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُمَا அவர்கள் அறிவிக்கிறார்கள், எவரொருவர் நபிகள் நாயகம் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் மீது ஒரு தடவை ஸலவாத் கூறுகிறாரோ, அவர் மீது அல்லாஹ் عَزَّوَجَلَّ வும், அவனது வானவர்களும் எழுபது தடவைகள் ரஹ்மத் பொழிவார்கள். (முஸ்னத் இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல், பாகம் 2, பக்கம் 614, ஹதீஸ் 6766)

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

تُؤَبُّوْا إِلَى اللهِ أَسْتَغْفِرُ اللهُ

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

MAKTABA-TUL-MADINAH

UK: 80-82 Bordesley Green Road, Birmingham, B9 4TA.

Contact #: 07989996380 - 07867860092

Email: uk@dawateislami.net

USA: Faizan-e-Madina, P. O. Box 36216, Houston, Tx 77274.

Contact #: +713-459-1581, 832-618-5101

INDIA: 19/20 Muhammad Ali Road, Opposite Mandvi Post Office

Mumbai - 400 003. Contact #: +91-022-23454429

BANGLADESH: K.M Bhovan, 1st Floor, 11, Andar Killa Chittagong.

HONG KONG: Faizan-e-Madina, M/F-75, Ho Pui Street, Tsuen

Wan N.T. Contact #: +85-98750884 – 31451557

SOUTH AFRICA: 61A, Mint Road, Fordsburg, Johannesburg.

Contact #: 011-838 9099

KENYA: Kanz-ul-Iman, Near Al-Farooq Hospital, Tonoka Area

Mvita, Mombasa. Contact #: +254-721-521916

TORONTO CANADA: 1060 Britannia Road Unit 20, 21 Mississauga

ONT Canada. Contact #: +141-664-82261

MOZAMBIQUE: Mesquita Faizan-e-Madina Rua Alfredo Lawley,

Esturro, Beira. Contact #: 00258-848554888 - 00258-822808580

**ஸுன்னத்குரூக்-களின்
வசந்தங்கள்**

حَدَّثَنَا اللَّهُ حَدِيثًا அனல்புத்தூதரையும் ஸுன்னத்துக்களையும் தெளிவிக்கிற அருளுடன் ஸுன்னதில் வலி ஐதூதர்தலின் அர்ப்பாடு சாற்பற்ற உலகமளவிய அமைப்பான "த.அப்து இஸ்லாமி" யின் தலைமைப் கட்டிடம் மதனி குடியில் அநீதமான ஸுன்னத்துக்களை கற்றுக்கொள்ள, கற்றுக் கொடுக்கப்படுகின்றன. ஒவ்வொரு விடயத்திற்கும் பின்னேறும் இல. 10, செலவற்றி வீதி, கொடியடி 12 இல் அமைந்துள்ள 'அலஹாஹி மதனாவில் நடைபெறுகின்ற ஸுன்னத்துக்கள் நினைந்த வார்த்தை இறுதிவாழ்வில் இறைவனின் திருப்பொருத்தத்திற்காக நமஸை நமஸை வைக்கப்பட்ட ஆரம்பம் முதல் இறுதியை வரையு கொண்டு அநீதமாக நமஸைவைக்க பெற்றுக்கொள்ளும்படி.

பெரும் நன்மையை அண்டும் ஸுன்னத்துக்கள் நாயகம் **حَدَّثَنَا اللَّهُ حَدِيثًا** அன்ஸூபுகளின் நேரடிக்கட்டுகள் மதனி கா.பிலாக்களில் ஸுன்னத்துக்களை கற்றுக்கொள்ள பிரயாணம் செய்யும்படி. தீர்மானம் நடைபெறுகின்றன முன்மீட்டலாக மறுபுத்தூதராக வேண்டி திரும்பி 'பி.சி.டி' மதனி (அன்ஸூபின் வீதி கண்ணோட்டம்) செய்தவாறே "மதனி இஸ்லாமாத்" எனும் மதிவேட்கட. நிரப்பி, ஒவ்வொரு இஸ்லாமிய மாத ஆரம்பம் முதல் நடைபெறுகின்ற ஆரம்பம் உட்கள் பிரதேச கொடுக்கப்படுகிறது ஒப்பந்தத்து வாரும்படி. **حَدَّثَنَا اللَّهُ حَدِيثًا**

இதனுடைய மரக்கத்தாகக் கொண்டு ஸுன்னத்துக்களை மதனி நடக்கவும், மயமான காரியங்களை பெற்றுக்கொடுக்கவும் பெரும் மானம் பற்றுக்கத்து உறுதியுடனும் உதராயும், உறுதியும் ஏற்படுவதை காணலாம். ஒவ்வொரு இஸ்லாமிய சமூகத்தையும் "நமஸ் வைக்கவும் உலக மக்கள் அமைப்பையும் சித்திரித்த முயற்சி செய்யவேண்டும்." **حَدَّثَنَا اللَّهُ حَدِيثًا** எனும் மதனி நேரக்கத்தை நன்ஐதூதராய் நோக்கமாக ஆக்கிவீக் கொள்ள வேண்டும். தனது சித்திரித்தத்திற்காக மதனி இஸ்லாமாத் பிரதேசம் அல்ல செய்யும் மூலம் உலக மக்களின் சித்திரித்தத்திற்காக மதனி கா.பிலாவில் பிரயாணம் செய்யும் மூலம் பெற்றுக்கத்த மதனி நேரக்கத்தை மூத்தி செய்யலாம்.

حَدَّثَنَا اللَّهُ حَدِيثًا



MC 1266